



Majlis Ugama Islam Singapura
(Islamic Religious Council of Singapore)



சுவா சூ காங் முஸ்லிம் இடுகாட்டில் கல்லறைகள் தோண்டியெடுப்பு பற்றிய அறிவிப்பு (கட்டம் 8)

பாதிக்கப்பட்ட கல்லறைகள் புளோக் 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 21, 22 ஆகியவற்றில் உள்ளன

- சுவா சூ காங் முஸ்லிம் இடுகாட்டில் கல்லறைகளைத் தோண்டியெடுக்கும் பணியின் 8ஆம் கட்டப் பதிவு தற்போது நடைபெறுகிறது.
- புளோக் 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 21, 22 ஆகியவற்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ள உறவினர்களின் ("காலமான முதன்மை உறவினர்") பிரேதச்சிதைவுகளைக் கோர குடும்ப உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
- குடும்ப உறுப்பினர்கள் சிங்பாஸ் பயன்படுத்தி www.pusara.sg இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் அல்லது 6238 4504 என்ற எண்ணை அழைத்து தேதிப்பதிவு செய்யலாம்.
- பதிவு செய்வதற்கான இறுதி நாள் 12 செப்டம்பர் 2022.

சுவா சூ காங் முஸ்லிம் இடுகாட்டில் கல்லறைகளைத் தோண்டியெடுப்பதற்கான எதிர்ப்பு பற்றிய அறிவிப்பு (கட்டம் 8)

புளோக் 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 21, 22 ஆகியவற்றுக்கு வெளியிலுள்ள கல்லறைகளின் தொடர்பில் ("துணைக் கல்லறைகள்")

- இந்தத் தோண்டியெடுப்பு நடவடிக்கையில், புளோக் 10 முதல் 16, 18, 21, 22 ஆகியவற்றுக்கு வெளியில் உள்ள கல்லறைகளின் (துணைக் கல்லறைகள்) பிரேதச்சிதைவுகளையும் குடும்ப உறுப்பினர்கள் கோர அனுமதிக்கப்படும். ஆனால் அவை, 12 செப்டம்பர் 2022 தேதிக்குமுன் குறைந்தது 15 ஆண்டுகளுக்கு சுவா சூ காங் முஸ்லிம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- கோரப்படும் துணைக் கல்லறைகளின் பட்டியல் பொதுமக்களிடம் தெரியப்படுத்தப்படும். அதோடு, கீழ்க்காணும் அட்டவணையில் உள்ளபடி இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பட்டியலில் உள்ள கோரிக்கைகளுக்குக் குடும்ப உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம். அனைத்து எதிர்ப்புகளும் முறையே 26 ஆகஸ்ட் 2022 மற்றும் 3 அக்டோபர் 2022 தேதிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும். இந்தத் தேதிகளுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் எதிர்ப்புகள் ஏற்கப்படமாட்டாது. முழுப் பட்டியலை www.pusara.sg இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

S/N	துணைக் கல்லறைகளைக் கோருவதாகப் பதிவு செய்த தேதி	இறந்தவரின் பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்ட தேதி	இணையத்தளத்தில் எதிர்ப்பைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள்
1	13 செப்டம்பர் 2021 தேதிக்கும் 30 ஜூன் 2022 தேதிக்கும் இடையில்	12 ஆகஸ்ட் 2022	26 ஆகஸ்ட் 2022
2	1 ஜூலை 2022 தேதிக்கும் 12 செப்டம்பர் 2022 தேதிக்கும் இடையில்	19 செப்டம்பர் 2022	3 அக்டோபர் 2022

- குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்திடம் (முயிஸ்) எழுத்துபூர்வமாக எதிர்ப்பு தெரிவித்தால், துணைக் கல்லறைகள் தோண்டியெடுக்கப்படாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்கள் துணைக் கல்லறைகள் தோண்டியெடுக்கப்படுவதற்கு எதிரான எதிர்ப்பை www.pusara.sg இணையத்தளத்தில் சமர்ப்பிக்கலாம் அல்லது 6238 4504 என்ற எண்ணில் முஸ்லிம் இடுகாடு தோண்டியெடுப்பு அலுவலகத்தின் (MCEO) தொடர்பு கொண்டு, தங்களது எதிர்ப்புக்கான காரணத்தைத் தெரிவித்து தேதிப்பதிவு செய்யலாம்.
- மேல்விவரங்களுக்கு, அன்புசார்ந்து 6238 4504 என்ற எண்ணை அழையுங்கள் அல்லது www.pusara.sg இணையத்தளத்திற்குச் செல்லுங்கள் அல்லது info@pusara.sg முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்